


திருவித  
ஸ்ரீ வாழ்வன வர்ம அஹல்  
ஸ்ரீ நாராயண கஷம்



PORT BLAIR யில் கோவில் கொண்டிருக்கிற  
திருக்கும் பேசும் தெய்வம்  
ராதா - கோவிந்த்








ஸ்ரீ:



# ஸ்ரீ நாராயண வர்ம எனும் ஸ்ரீ-நாராயண கவசம்

தொகைபு கருத்துரை

ஸ்ரீயதி விஷ்ணுமியாசாரியார்



வெளியீடு

ஸ்ரீ ஸக்ஷமி ஸரஸ் மாருதி ப்ரஸ்ட்

ராமகிருஷ்ணா நகர், புதுச்சேரி - 1.

போன் : 0143 - 2260096

श्रीमते लक्ष्मी हयवदन परब्रज्ञणे नमः  
 श्रीमते निगमान्त महोदशिक्य नमः  
 श्री सुन्दर तात्यार्य महागुरवे नमः

### விசேஷ முன்னூரை

**ஹி நாராயண வர்ம (எ) ஹி நாராயண கவசம்**  
 (ஹீமத்பாகவதும் 5வது ஸ்கந்தம் வெது அத்தீயாயத்தீவிருந்து)

கவசம் என்ற பதம் ஒருவரை சகலவிதமான ஆபத்து க்களினின்றும் காக்கக் கூடியது என்பதை நாமறிவோம். துப்பாக்கி குண்டு பாய இயலாத கவசம், விபத்து நேரங்களில் காப்பாற்றக்கூடிய ஹெல்ம் இத்யாதீகளை யாவரும் உபயோகிக்கின்றனர். இந்து சமய பிராமணிகமான பதினெண் புராணங்கள் அனைத்து தேவதா ஸ்வரூபங்களுக்கும் கவசம் தந்தருள்கின்றன. அவைகளுள் நாராயண வர்ம என்னும் இந்த கவசம் வெகுவாக மாறுபட்டது. ஹி நாராயண கவசம் என்பதாக ஏனைய புராணங்களிலும் நமக்குக் கிடைக்கின்றது. ஹீமத் பாகவதம் தந்தருளும் இந்த குறிப்பிட ஹி நாராயண வர்ம எனும் கவசம் அபேத்யமானது. அதாவது இந்த கவசத்தை பிளக்கக்கூடிய சக்தி மற்றெந்த அஸ்திரத்திற்கும் கிடையாது. துப்பாமல் நம்மை ரகஷணம் பண்ணி காப்பாற்றி வேண்டுவதைத் தந்தருளக்கூடிய கவசம் கீழுவாகும் என்பதை ஹீமத்பாகவத்தில் ஹி கிருஷ்ணனே ஸாதித்தருளியிருக்கிறார். ஹி கிருஷ்ணன் தீருவாக்குபடி - இந்த ஹி நாராயணவர்ம “என்னுடைய ஆத்ம ஸ்வரூபம். கிடை அனுஸந்திப்பவன் என் பரம பிரீதிக்கு பாத்திரணாகிறான். அவனுக்குக்


கிட்டாதது எது “கீம் துராபம்” எனத் தானே ஸாதித்தருளிய படியால் இதன் மகிழை நம் வாக்கிற்கு அப்பாற்பட்டது. பக்தர்கள் இப்படிப்பட்ட கவசம் கிடைக்கப்பெற்ற அவதாரச் சிறப்பையும் தெரிந்து கொள்ள விரும்புவர். தேவஸபைக்கு எழுந்தருளிய பிரஹஸ்பதி என்ற தேவகுருவை இந்திரன் மரியாதை செய்யாததுடன் அலகவியப்படுத்தினானாம். பிரஹஸ்பதி சீற்றம் கொண்டு தேவலோகத்தை விட்டு விலக, ஜஸ்வர்யாதீகளை இழுந்த இந்திராதி தேவர்களை சமயம் பார்த்து அசுரர்கள் எதிர்த்தார்கள். பக்தர்கள் இவ்விடத்தில் உணரவேண்டிய தத்துவம் என்னவன்றால் ஆசாரியனுடைய சீற்றத்திற்கு ஆளாகக்கூடியவர்களை அஸர சக்தி ஆபடுத்த முயற்சி செய்யும்.

ஆசாரிய கடாக்ஷம் பெற்ற ஒருவனால் ஸாதிக்க இயலாதது எதுவுமில்லை. அசுரர்களால் பீடிக்கப்பட்ட தேவர்கள் பிரம்மாவிடம் தஞ்சம் புகுந்தனர். பிரம்மா தேவர்களிடம் விச்வரூபன் என்ற மகான் பிரகள்பதியாகி உபதேசம் செய்ய முன்வந்தால் இதற்கு மாற்று உண்டு என்றார். விச்வரூபனை அண்டி தேவர்கள் பிரார்த்திக்க அதர்வ சீர்ஷத்தில் அச்வசிரஸ் வழங்கக்கூடியதான் ஸுநீநாராயண வர்ம என்ற கவசத்தை தேவர்களுக்கு விச்வரூபன் உபதேசித்தருளினார். இவ்வாறாக மிக மிக அரியதான் பிளக்க முடியாததான் அபூர்வ கவசம் நமக்கு கிடைத்துள்ளது. “ஹயசீர்ஷாமாம் பதிதேவஹேவநாத்” என இந்த கவசமே கவறுகின்றாற்போல எல்லாவித அவஹேவனம் என்கிற அபகார அவமானங்களினின்று ஸுஹயக்ரீவன் நம்மை காப்பாற்றட்டும். யாவரும் ஸகலவித ஆபத்துகளினின்று ரகஷணம்

மேலும் வேண்டுவார் வேண்டுவன பெற்று சீறக்க பிரார்த்தீக்கின்றோம்.

மேலும் ஸ்ரீ ஹரிவம்சத்தீல் காணக்கிடைக்கும் ஸ்ரீ பிரம்மகிருத ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்தீரமும் ஸ்ரீ கருட புராணத்தீல் கிடைக்கும் ஸ்ரீநுத்ரகிருத ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்தீரமும் இணைக்கப்பட்டுள்ளன.

**ஸ்ரீமதி விஷ்ணு பிரியாசாரியார்**



### ஹயக்ரீவ காயத்ரி

“ஓம் வாகீஸ்வராய வித்மஹே  
ஹயக்ரீவாய தீமஹி  
தன்ஜோ ஹம்ஸ ப்ரசோதயாத்”



**గ్రెండ్ లక్ష్మయి ఖణ్యకీవి పెగ్రుమాளి**

రామకీరుంధన్నా నాయకర్, పుతుచేసెరి.

గీత:  
స్ంతోషరమ్

ॐ हरिविवध्यात् मम सर्व-रक्षां  
न्यस्तांशि-फ्लो पतगेन्द्रपृष्ठे ।  
दरारि-चर्मासि-गदेषु-चाप-  
पाशान् दधानः अष्टगुणः अष्टबाहुः ॥ १ ॥

ఔం ఖ్రీరి - వితత్యాన్ మమ సర్వరచణాం  
న్యస్తాంశి - పతగేన్ద్రపృష్ఠే ।  
తరారి - చర్మాశి - కతేష్ఠ శాప -  
పాశాన్తతాన్ : అష్టకుణః అష్టపాహ్రః ॥ (1)

ఇంత చెలోకతతీల్ కజేంతీరణుకు అగుం పునీంత గీత  
మంం నారాయణానినీ కరుణాయియిప్ప  
పర్ణి కఱపపటుంటు. కరుటనీ మీతు  
ఇరుతిరువడికణొయిమ వైవత్తుక  
కొణ్ణిరుపపవనుమ, చంకు, చక్కరమ,  
కేటయిమ, కత్తి, కత్తె, పాణమ, విల,  
పాశమ ఎన్నర ఎట్టె ఆయుతంకణొ  
తరితిరుపపవనుమ అకిల ఖ్రీ  
గుణపరతయనీ కన్నమాకియ ఎం  
బెరుమాం కజేంతీరణెక కాక్క  
ఖ్రీ ఎన్నర అవతారమ ఎట్టెత్తరునినార్. అవిరే ఎన్నెనె ఎల్లా  
వితతీలుమ, ఎల్లాషిటంకణీలుమ రచణిక్క వెంటుమ.



ಶ್ರೀ :

## ಷಣ್ಠೋತ್ತರಮ್

ॐ ಹರಿವಿವಧಾತ್ ಮಮ ಸರ್ವ-ರಕ್ಷಣ  
ನ್ಯಸ್ತಾಂಶಿ-ಪದ್ಮಾ ಪತಗೆನ್ನಪೃಷ್ಟे ।  
ದರಾರಿ-ಚರ್ಮಾಸಿ-ಗಡೆಷು-ಚಾಪ-  
ಪಾಶಾನ್ ದಧಾನಃ ಅಷ್ಟಗುಣಃ ಅಷ್ಟಬಾಹು : || ೨ ||

ಓಮ ಹೃಂತರ - ವಿತತ್ಯಾಂತ ಮಮ ಸರ್ವವರ್ಕಷಧಾಮ  
ನ್ಯಂಸುತ್ಥಾಂಕರಿ - ಪತ್ರಮೇ : ಪತಗೆನ್ನತರ - ಪ್ರಂಷಂಢೆ ।  
ತುರಾರಿ - ಚರ್ಮಾಳಿ - ಕತೆಷ್ಟ ಚಾಪ -  
ಪಾಶಾನ್ತತಾನಃ ಅಷ್ಟಬಾಹು : || ೨ ||

ಹಿಂತ ಈಲೊಕತ್ತಿಲ್ ಕಜೆಂತ್ತಿರಾನುಕ್ಕ ಅರುಳು ಪುರಿಂತ ಶ್ರೀ  
ಮಂತ್ರನಾರಾಯಣನಿಂ ಕರುಣಣಣಯಪ್  
ಪರ್ತಿ ಕುರ್ಲಪಪಟ್ಟಣಾತು. ಕರುಟಂ ಮೀತು  
ಹಿರುತಿರುವಿಧಿಕಣಣಯುಮ ವೈತತ್ತಿಕ  
ಕೊಣಣಿರುಪಪವನ್ನುಮ, ಸಂಸ್ಕು, ಸಕ್ಕರಮ,  
ಕೇಟೆಯಮ, ಕತ್ತಿ, ಕತೆ, ಪಾಣಣಮ, ವಿಲು,  
ಪಾಶಮ ಎನ್ನರ ಎಟ್ಟು ಆಷ್ಟುತಸ್ಪಕಣೆ  
ತಾರಿತ್ತಿರುಪಪವನ್ನುಮ ಅಕಿಲ ಹೇಯ  
ಗು ಣ ಪ್ರರತ ಯನ್ನೆ ಕಣು ಮಾಕಿಯ ಎಮ  
ಪೆಗ್ರುಮಾಣ ಕಜೆಂತ್ತಿರಣೆಕ ಕಾಕ್ಕ  
ಹೃಂತ ಎನ್ನರ ಅವತಾರಮ ಎಟ್ಟತರುಣಿನಾರ್. ಅವರೇ ಎನ್ನಣೆ ಎಲ್ಲಾ  
ವಿತತ್ತಿಲ್ಲುಮ, ಎಲ್ಲಾವಿಟಸ್ಪಕಣಿಲ್ಲುಮ ರಕ್ಷಣಿಕ್ಕ ವೇಣ್ಣಾಡುಮ.



ಜಲೇಷು ಮಾ ರಕ್ಷತು ಮತ್ಯಮೂರ್ತಿ-  
ಯಾದೋ-ಗಣೇಷ್ಯೋ ವರ್ಣಸ್ಯ ಪಾಶಾತ್ ।  
ಸ್ಥಲೇಷು ಮಾಯಾವದುವಾಮನೋ ಅವ್ಯಾತ್-  
ನಿವಿಕಿಮಃ ಖೇ ಅವತು ವಿಷವಸ್ರಪ : || ೩ ||

ಜ್ಞಾನೋಷ್ಣಮಾಮ ರಕ್ಷಣೆ ಮತ್ತಿಂದೆ ಮಾರ್ತತ್ತಿರ್-  
ಯಾತೋ - ಕಣೇಂಪಯೋ ವರ್ಣಣಣಯ ಪಾಣಾತ್ ।  
ಷಣ್ಠೋತ್ತರಮ್ ಸುತ್ತಾಳೆ ಮಾಯಾವಿಷ್ವಾಮನೋ ಅವ್ಯಾತ್-  
ತರಿವಿಕರಮಃ ಕೇ ಅವತು ವಿಂಸವರ್ಣಪ || (2)

ವರ್ಣಣನ್ನಾಕ್ಕು ಹಿರುಪಪಿಟಾಕಿಯ ಜಳತ್ತಿಲ್ ಮುತಳೆ ಮುತಳಿಯ  
ಜಂತುಕಣಿಪಿರುಂತು ಮತ್ತಿಂದೆ ಲುರ್ತತ್ತಿಯಾಣ ಪಕವಾಣ ಎನ್ನಣೆ  
ರಕ್ಷಣಿಕ್ಕಟ್ಟುಮ. ತಾರೆಯಿಲ್ ಸಿರಿಯ ಪಿರಮಂಚಸಾರಿಯಾಕ ಅವತಾರಿತ್ತು



ಮಾಣಯ ಪುರಿಂತ ವಾಮಣನ್ನುಮ, ವಿಂಸವರ್ಣಪಮ ಎಟ್ಟತ್ತತನೆತ್ತಿರುವಿಷಣಾಳ  
ಉಲಳಕ ಅಣಾಂತ ಎಂಬಪಗ್ರುಮಾನ್ನುಮ ಆಷಿಯ ನಾರಾಯಣನಂ  
ಆಷಾಯತ್ತಿಲ್ ಎನ್ನಣೆ ರಕ್ಷಣಿಕ್ಕಟ್ಟುಮ.

ದುರ್ಗಾಷಟಾಜಿಸುಖಾದಿಷು ಪ್ರಾಣಃ :  
ಪಾಯಾತ ನೃಸಿಹಿ ಅಸುರಯಥಾರಿ :  
ವಿಸುಜಚತೋ ಯಸ್ಯ ಮಹಾಘಾಸಂ  
ದಿಶೋ ವಿನೆದುರ್ಪತಂಶ್ವ ಗರ್ಭಾ : || ೩ ||

தீர்க்கேஷ்வவ்யாஜி - முகாதிஷ் ப்ரபு :

பாயாத்ந்திருளிம்ஹோ அஸரயூதுபாரி : |

விமுஞ்சதோ யஸ்ய மஹாட்டஹாஸம்

தீஸோ விநேதுர்ந்யபதம்ஸ்ச கர்ப்பா: || (3)



ஶந்மத் நாராயணன் நரளிம்ஹ அவதாரம்  
செய்து தத்சூணமே அவிலம்பலமாக  
துஷ்டனை ஹம்ஹரித்து மஹாட்டஹாசம்  
செய்தருளினான். அவரது சிரிப்பொலி ஸகல  
தீக்குகளிலும் எதிரொலித்தது. சர்ப்பங்களும்  
கலங்கி கீழே வி மு ந் த ன . அந்த  
நரளிம்ஹமுர்த்தி, காடு, யுத்த களம் முதலிய  
சங்கட காலங்களில் அஸரகுல காலனாகி  
என்னை ரகவிக்க வேண்டும்.

ரக்தவோ மாஷனி யஜகல்ப :

ஸ்வदஂச்யோனி தधரோவராஹ : |

ராமோऽநிகூடேஷ்வ விப்ரவாஸे

ஸலக்ஷணோऽவ்யாவு ஭ரதாய்ஜோऽஸாநு : || 8 ||

ர சூத்வஸௌ மாத்வநி யஜ்ஞ கல்ப :

ஸ்வதும்ஷ்ட்ரயோந்நீதத்ரோவராஹ : |

ராமோத்ரிகூடேஷ அதவிப்ரவாஸே

ஸலக்ஷ்மணோவ்யாத் பரதாக்ரஜோ ஸ்மாந: || (4)

தன் அங்கங்கள் எல்லாம் யாகஸ்வருபியாக இருப்பவர்  
வராஹமுர்த்தி. ஹிரண்யாகஷ்மைனக் கொன்று, தன் வக்ர  
தம்ஷ்ட்ரம் என்ற பல்லினால் பூமியை உயரத் தூக்கி நிறுத்தி



யவர். அவர் என்னை போகும் வழியிலும், பரசுராமன் மலைச்சிகரங்களிலும், இதரதேசங்களுக்குப் போயிருக்கும் சமயத்தில் ஸ்ரீராமனும் என்னை ரசவிக்க வேண்டும்.

**மாமுஞ்சார்஦ி஖ிலாது பிரமாநா-**

**நாராயண : பாது நரஶ்வ ஹஸாது ।**  
**தத்தாஸ்த்யயोगாதய யோಗநாய :**

**பாயாட ஸுஷீ : கபில : கர்மவந்தாது ॥ ५ ॥**

**மாம் உக்ரதர்மாத் அகிலாத் ப்ரமாதாத்**

**நாராயண : பாது நரஸ்ச ஹாஸாத் ।**

**தத்த ஸ்வயோகாத் அத யோகநாத :**

**பாயாத் குணேஸ : கபில : கர்மபந்தாத் ॥ (5)**

பிறர் மந்திரங்கள் செய்து நம்மைக் கெடுக்கச் செய்யும் ஆபிளாரம் முதலிய ஆபத்திலிருந்தும் ஏமாந்த ஸமயங்களிலும் நாராயணனும், கர்வப்படுவதிலிருந்து நாராயணனும் என்னைக் காக்க வேண்டும். யோகங்களுக்கு அதிபதியும், ஸித்த கணங்களுக்கு யஜமானனும் முக்குணங்களுக்கு ஈச்வரனுமாகிய கபிலாவதாரம் செய்தருளிய பகவான் கர்மாவினால் ஏற்பட கட்டுதலிலிருந்து என்னை காப்பாற்ற வேண்டும்.

सनत्कुमारः अवतु कामदेवात्  
 हयशीर्षा मां पथि देवहेलनात् ।  
 देवषिवर्यः पुरुषचनान्तरात्  
 कूर्मो हरिर्मा निरयादशेषात् : ॥ ६ ॥

ஸந்த்குமாரோ அவது காமதேவாத்  
 ஹயஸீர்ஷா மாம் பதி தேவஹேலநாத் ।  
 தேவர்ஷிவர்ய : புருஷார்ச்சநாந்தராத்  
 கூர்மோ ஹரிர்மாம் நிரயாதஸேஷாத் ॥ (6)



மன்மதனிடத்தீவிருந்து ஸந்த்குமாரரும்  
 தேவதைகளிடம் நான் பட்ட  
 அபசாரங்களிலிருந்து ஸீஹயக்ஞெனும்,  
 பகவத ஆராதனத்தில் விக்னம்  
 ஏற்படாதிருக்கும்படி ஸீநாரதரும்,  
 எல்லாவித நரகாநுபவத்தீவிருந்து  
 கூர்மாவதார மூர்த்தியும் என்னெனக்  
 காப்பாற்ற வேண்டும்.

धन्वन्तरिर्भगवान् पाथ्वपथ्यात्  
 द्वन्द्वाद्यादृषभो निर्जितात्मा ।  
 यज्ञश्रव लोकादवता ज्जनान्ताद्-  
 बलो गणात् ऋषवशादहीन्दः ॥ ७ ॥

தந்வந்தரிர் பகவாந் பாத்வபத்யாத்  
 தத்வந்தவாத் பயாத் ரிஷிபோ நிர்ஜிதாத்மா ।  
 யஜ்ஞஸ்ச லோகாதவதாத் ஜநாந்தாத்  
 பலோ கணாத் க்ரோதவஸாதவீந்தர ॥ (7)



அபத்யமாந ஆகாரம் செய்ததால்  
 இண்டாகும் கஷ்டத்தை த  
 தந்வந்தீரியும், குளிர், வெய்யில்,  
 முதலிய துக்கங்களிலிருந்து மனதை  
 ஜயித்த ரிஷிப தேவரும், வீணை  
 அபவாதத்திலிருந்து யஜ்ஞர் என்கிற  
 விஷ்ணுவும், மனிதர்களால் நேரும் கஷ்டங்களிலிருந்து  
 பலராமனும், பாம்புக் கூட்டத்திலிருந்து ஆதிசேஷனும் என்னைக்  
 காப்பாற்ற வேண்டும்.

द्वैवायनो भगवान्प्रबोधाथ्  
 बुद्धस्तु पाखण्ड-गणात् प्रमातात् ।  
 कलिः कले: कालमलात् प्रपातु-  
 धर्मावनायोरु-कृतावतारः ॥ ८ ॥

த்வைபாயநோ பகவாநப்போதாத்  
 புத்தஸ்து பாகண்டகணாத் ப்ரமாதாத் ।  
 கல்கி : கலே : காலமலாத் ப்ரபாது  
 தர்மாவநோயோரு - க்ருதாவதார : ॥ (8)



மோஹத்தை உண்டாக்கத்துகுந்த  
பாஷண்ட மதங்களின் பிரபாவத்தீ  
விருந்தும் அஜ்ஞானத்திலிருந்தும்  
வ்யாஸ் பகவான் என்னைக் காக்க  
வேண்டும். பலவித அழுக்கு போன்ற  
பாவங்களிலிருந்து, தர்மத்தை ரகவிக்க  
அவதாரிக்கும் கல்கி பகவான் என்னைக்  
காப்பாற்ற வேண்டும்.

मां केशवो गदया प्रातरव्याद्  
गोविन्द आसङ्गवमातवेणुः ।  
नारायणः प्राहण उदात्तशक्ति-  
मंधन्दिने विष्णुरीन्द्रपाणिः ॥ ६ ॥

மாம் கேஸவோ கதயா ப்ராதரவ்யாத்  
கோவிந்த ஆஸங்கமாத்தவேணுः ।  
நாராயண : ப்ராஹ்மண உதாத்தஸக்தி -  
மத்யந்தீநே விஷ்ணு ராந்தரபாணி : ॥ (9) ॥



கதாதாரியான கேசவன் காலை நேரத்திலும்,  
புல்லாங்குழலை வைத்திருக்கும் கோவிந்தன்  
பொழுது புலர்ந்தது முதல் 6 நாழிகை  
வரையிலும், என்னைக் காக்க வேண்டும்.  
சக்தியை தரித்த நாராயணன் 12 நாழிகை  
வரையிலும், சக்கராயுதத்தை தரித்த விஷ்ணு  
மத்யாஹ்மன காலத்திலும் என்னைக்  
காப்பாற்ற வேண்டும்.

देवः अपराहणे मधुहोग्रयन्वा  
 सायं निधामावतु माधवो माम् ।  
 दोषे हृषीकेश उतार्थरात्रे-  
 निशीथ एकोऽवतु पञ्चनामः ॥ १० ॥

தேவ : அபராஹ்ணே மதுஹோக்ரதந்வா  
 ஸாயம் த்ரிதாமாவது மாதவோ மாம் ।  
 தோஷே ஹ்ரிஷ்டேஸ உதார்த்தராத்ரே  
 நிலீத ஏக : அவது பத்மநாப : ॥ (10)

உக்ரமான வில்லைத் தாங்கிய மதுஸ்தனன் 18 நாழிகை வரையிலும் ரசவிக்கட்டும். யோகிகள் ஸ்ருதயத்தீணும், தீருப்பாற்கடலிலும், ஸ்ர்யனிடத்தீணும் வசித்துக் கொண்டு த்ரிதாமா என்ற பெயர் பெற்ற மாதவன் ஸாயங் காலத்தீணும் ப்ரதோஷமென்ற அஸ்தமன வேலையில் ஹ்ருஷ்டேஸனும், அர்த்த ராத்ரி கிருட்டில் பத்மநாபனும் என்னைக் காப்பாற்ற வேண்டும்.

श्रीवत्सधामाऽपररात्र ईशः  
 प्रत्यूष ईशोऽसिवरो जनार्दनः ।  
 दामोदरोऽव्यादनुसन्ध्यं प्रभाते  
 विश्वेश्वरो भगवान् कालमूतिः ॥ ११ ॥

గుండ్రముల అపరాహనాలు :

ప్రతయుషి సు : అణితరో జనార్తను : |  
 తామోతరో అవయాతనుసున్తయమ్ ప్రపాతే  
 విసువేసువరో పకవాన్ కాలముర్తుః : || (11)



పిన్ రాత్తిగిల్ గుండ్రముల ఈ ద్వియ  
 మార్పుటయవనాకియ లశ్ఛమీపతీయమ్,  
 విధియర్ కాలత్తీల్ కత్తీయై తరీత్త  
 జనార్తనుమ్, ఓవులొగు సున్తయా  
 కాసుంకణిఱుమ్ తామోతరుమ్, కాణె  
 వేణెయిల్ కాలత్తైత చౌరమాక ఉటయ  
 విచుంబుచుంబుమ్ ఎన్నెనెరశుభిక్క వెణుటుమ్.

చంక్ యుగాన్తానల-తిష్మనెమి  
 ప్రమత్త సమన్తాద్ భగవత్యుక్తమ్ ।  
 దన్దగిథ దన్దగిథరి-సైన్యమాశు  
 కషం యథా వాతసఖో హృతాశః : || १२ ||

శక్రమ్ యకాంతానమ్ - తీకింమినోమి  
 ప్రరమత్ సుమంతాత్ పకవత్ - ప్రయక్తుమ్ : |  
 తంతక్తీ తంతక్తీయారి శైన్యమాశు  
 కశ్యమ్ యతా వాతసుకో ఖ్రాతాశు : || (12)



ப்ரளை காலத்து திடி போன்ற முனையுடைய  
சக்ராயதும், பகவானால் ஏவப்பட்டு நான்கு  
புறங்களிலும் கழிந்து நெருப்பானது  
வைக்கோல் போன்ற எரிப்பது போல என் சத்ரு  
கூட்டத்தை கொள்ளுத்தட்டும்.

गदेऽशनिस्पर्शन-विस्फुलिङ्गे-

निष्पिण्ठ निष्पिष्ठयजितप्रियासि ।

कूष्माण्ड-वैनायक-यक्ष-रक्षो-

भूतग्रहांश्चूर्णय चूर्णयारीन् : ॥ १३ ॥

கதே சௌநின்பர்ஸந - விழ்புவிங்கே

நிஷ்பிண்ணிழநிஷ்பிண்ணட்யஜிதப்ரியாஸி ।

சுவஞ்மாண்ட வைநாயக யகஷரேஷா

பூதக்ரஹாந் சூர்ஜைய, சூர்ஜையாரிந் : ॥ (13)



இதுபோன்ற நெருப்பு பொறிகளை உடைய  
ஹேகதே! உன்னைப் போல அடியேனும்  
பகவானுக்கு வேண்டியவனாகையால்,  
கை ஏழ மாண்ட, வைநாயக  
தூர்தேவதைகளிடமிருந்தும், யகஷி, ராகஷஸ  
பூதகணங்களிடமிருந்தும் அடியேனை  
காத்தருளும்.

तं यातुधान-प्रमथ-प्रेत-मातृ-

पिशाच-विप्रग्रह-घोरदृष्टीन् ।

दरेद्र विदावय कृष्णपूरितो

भीमस्वनः अरेहदयानि कम्पयन् : ॥ १४ ॥

த்வம்யாதுகாந - ப்ரமத - ப்ரேத - மாத்ரு -  
பிஸாச-விப்ரக்ரஹ-கோர-த்ருஷ்டந் ।  
தயேந்தர வித்ராவய க்ருஷ்ணபூரிதோ  
பீமஸ்வந : அரேர்ஹ்ருதயாநி கம்பயந் ॥ (14)



ஸ்ரீ கிருஷ்ண னுடைய சங்கநாதம்  
பயங்கரமான த்வனியுடையதாகவும்  
சத்ருவினுடைய மனதை நடுங்கச்  
செய்வதாகவும் கிருக்கும். கிப்படி  
மஹிமையுடையதான சங்கே! ராசஷ்டிரகள்,  
கிதமதமாத்ரு கணங்கள், ப்ரேத  
பிஸாங்கள், ப்ராஹ்மண சாபம், துஷ்டக்ரஹ  
பார்வைகள் கிவைகளிலிருந்து என்னை  
ரகவிக்கவேண்டும்.

त्वं तिग्मधारासिवरारिसैन्य-  
मीशप्रयुक्तो मम छित्यि धिन्थि ।  
चक्षुषि चर्मज्ञातचन्द्र छादय  
द्विषामधोनां हर पापचक्षुषाम् ॥ १५ ॥

த்வம் தீக்மதாராளிவராளிஶௌந்ய -  
மீஸப்ரயுக்தோ மம சிந்தி சிந்தி ।  
சக்ஷம்ஷி சுர்மந் சத - சந்தர சாதய  
த்விஷாமகோநாம் ஹர பாபசக்ஷாஷாம் ॥ (15)

ஸ்வர்மையான முனையை உடைய  
கத்தியே ! நீ பகவானால் ஏவப்பட்டு  
சத்ருகளைன்யத்தை வெட்டுவாயாக !  
ஆயிரக்கணக்கான சந்திரனையொத்த  
புள்ளிகளையுடைய கேடயமே ! குற்றம்  
எச் ய் யு ம் த் வே வி க ஞ கை ட ய  
பார்வையை மறைத்து விடுவாயாக,  
உக்ரமான பார்வையை யுடையவர்களின் கண்களை அபகரித்து  
விடுவாயாக.

யन்மோ ஭ய ஗्रஹேऽभूतू केतुभ्यो नृभ्य एव च-  
सरीसुपेभ्यो दंष्ट्रिभ्यो भूतेभ्योऽहोभ्य एव वा ॥ १६ ॥

யந்நோ பயம் க்ரஹேப்யோऽபூத் -

केतुपेयो नंगुपय एव स ।  
ஸரிஸ்ருபேப்யோ तम्छंपीपेयो  
பூதேப்யோऽஹோपय एவ वा ॥ (16)

सर्वाण्येतानि भगवन्नामखपास्त्रकीर्तनात्-  
प्रयान्तु संक्षयं सद्यो येऽन्ये श्रेयःप्रतीपका ॥ १७ ॥

ஸர்வாண்யேதாநி பகவந்

நாம-ஞபாஸ்த்ர-கீர்த்தநாத் ।  
ப்ரயாந்து ஸம்சஷியம் ஸத்யோ  
யேऽந்யே ஸ்ரேய : ப்ரதீபகா ॥ (17)

க்ரஹங்களிடமிருந்தும், தூமகேதுக் களிடமிருந்தும் தீருடர்களிடமிருந்தும், பற்களுள்ள பிராணிகளிடத்திருந்தும், பாபிகளிடமிருந்தும் ஏற்படக் கூடிய பயங்கள் யாவும் பகவானுடைய நாமங்களை உச்சரிப்பதால் பகவானுடைய தீவ்ய ஸ்வரூபத்தை ஸ்மரிப்பதாலும் நாசமடைகின்றது. மேலும் என் நன்மைகளுக்கு ஏற்படக்கூடிய விக்னங்களும் நாசமடைய வேண்டும்.

गरुडो भगवान् स्तोत्र-स्तोभच्छन्दोमयः प्रभुः ।  
रक्षत्वशेषकृच्छ्रेभ्यो विष्वकूसेनः स्वनामभि ॥ १८ ॥

கருபோ பகவாந் ஸ்தோத்ர -

ஸ்தோபச்சந்தோமய : ப்ரபு : |  
ரக்ஷத்வஸ்தி-க்ருச்ரேப்யோ  
விஷ்வக்ஷேந : ஸ்வநாமபி ॥ (18)



'வேதாத்மா விஹகேச்வர : ' என்ற சொல்லிற்கிணங்க, வேதஸ்வரூபியாகவும், ஸர்வ சக்தி உள்ள வரும், எல்லாமறிந்தவருமாகிய கருடன் எல்லாவிது ஆபத்துக்களிலிருந்தும் என்னை நரகஷிக்கட்டும். விஷ்வக்ஷேநருடைய தீருநாமத்தை உச்சரிப்பதால் அவருடைய க்ருபைக்கு அடியேன் பாத்திரனாக வேண்டும்.

सर्वपद्मयो हरेनमिस्त्रपयानायुधानि नः ।  
बुद्धीन्द्रियमनः प्राणान् पान्तू पार्षदभूषणाः ॥ १८ ॥

ஸர்வாபத்பயோ ஹரேர் நாம்.

குபா-யாநாயதாநி ந: |  
புத்தீந்த்ரிய-மந:பிராணாந்  
பாந்து பார்ஷத-பூஷணா : || (19)

எம்பெருமானுடைய தீவ்ய நாமமும், குபமும், வாஹனமும், பஞ்சாயதங்களும் தீவ்யாபரணங்களும், என் பஞ்சேந்திரியங்களையும் பிராணனையும் எல்லா ஆபத்துக்களிலிருந்தும் காப்பற்றட்டும்.

யथा ஹி ஭गவானேவ வஸ்து: ஸदஸ்த யது |  
ஸத்யேந ந: ஸவே யாந்து நாஶமுபந்வா || 20 ||

யதா ஹரி பகவாநேவ  
வஸ்துத : ஸதஸ்ச யத் |  
ஸத்யேந அநேக ந : ஸர்வே  
யாந்து நாஸம் உபத்ரவா : || (20)

ஸ்தாவர, ஜங்கம பொருள்கள் யானினும், உலகம் முழுவதிலும் பகவான் ஸர்வாந்தர்யாமியாய் கிருப்பது எவ்வாறு ஸத்யமோ அதே போல எம்பெருமானுடைய கருணையால் எம் உபத்ரவங்கள் யாவும் நாசமடையப் போவதும் ஸத்யம்.

யதைகாத்ம்யா நுபாவாநாம்  
இஷ்ணாயுஷ்லிங்ஙாஷ்யா: ஧தே ஶக்தி: ஸ்வமாய்யா || 21 ||

யதைகாத்ம்யா நுபாவாநாம்  
விகில்பரஹரித: ஸ்வயம் |  
பூஷணாயத-லிங்காகக்யா:  
தத்தே ஸக்தீ : ஸ்வமாய்யா || (21)

तेनैव सत्यमानेन सर्वज्ञो भगवान् हरिः ।  
पातु सर्वस्वच्छ्रूपेण सदा सर्वन् सर्वगः ॥ २२ ॥

தேநெநவ ஸுத்யமாநேந  
ஸர்வஜ்ஞோ பகவாந் ஹரி : ।  
பாது ஸர்வஸ்வருபேண  
ஸுதா ஸர்வத்ர ஸர்வக : ॥ (22)

பகவான் எல்லா உடைமாயும், ஏந்த பேதமும் அற்றவளாகவும், ஸ்வஸங்கஸ்பத்தாலே பல ஆவதாரங்கள் செய்தவருமான எழுந்தருளியிருத்தல் எப்படி ஸுத்யமோ அப்படி எங்கும், எல்லாவிடத்தீலும் எப்பவும் நிறைந்த பரம்பாருள் என் பிராத்தணைகளை நிறைவேற்றி ரசவிக்கப் போவதும் ஸுத்யம்.

विदिशु दिक्षुर्ध्यमधः समन्ता-  
दन्तर्बहिर्भगवान् नारसिहः ।  
प्रहापयन् लोकभयं स्वनेन  
स्वतेऽसा ग्रस्तसमस्त-तेजाः ॥ २३ ॥

விதீஷ்வீ தீஷ்வீர்த்வமாத : ஸமந்தா-  
தந்தர்-பஹிர்-பகவாந் நாரளிம்ஹ : ।  
ப்ரஹாபயந் ளோகபயம் ஸ்வநேந  
ஸ்வதேஜஸா க்ரஸ்த-ஸமஸ்த-தேஜா : ॥ (23)

'நிநாத த்ரஸ்த விச்வாண்டம்' என்று மந்த்ரராஜபத ஸ்தோத்திரத்தீல் சங்கரனால் அனுபவிக்கப்பட்ட தன் கர்ஜனையால் பக்தர்களின் பயத்தை போக்குபவரும் தன் தேஜஸால்

ஸார்யனுடைய தேஜஸையும் மங்கச் செய்பவருமான நரளிம்ஹுண் எல்லாத்திக்குகளிலும் மேலும் கீழும், நான்கு பக்கங்களிலும் சாரித்தீன் உட்புறமும், வெளிப்புறங்களிலும் என்னெனக் காப்பாற்ற வேண்டும்.

मघवन्निदमाख्यातं वर्म नारायणात्मकम् ।  
विजेष्यस्यजजसा येन दंशितोऽसुरयूथपान् ॥ २४ ॥

மகவந் நிதமாக்யாதம்  
வர்ம நாராயணாத்மகம் ।  
விஜேஷ்யஸ்யஞ்ஜஸா யேந  
தம்ஸிதோ அஸௌரயூதபாந் ॥ (24)

ஓ இந்தீரனே ! நாராயண ஸ்வரூபமாகிய இந்த கவச மானது உமக்கு உபதேசிக்கப்பட்டது. இதை ஜபித்து நாராயண வர்மாவால் ரசவிக்கப்பட்டவனாக, ஸகமாக சத்ருக்களை ஜயிப்பவனாக இருப்பீர்.

एतत् धारयमाणस्तु यं यं पश्यति चक्षुषा ।  
पदा वा संसृशेत् सघः साघसात् स विमुच्यते ॥ २५ ॥

एतत் தாரயமாணஸ்து  
யம் யம் பஸ்யதி சக்ஷோ ।  
பதா வா ஸம்ஸ்ப்ருஸேத் ஸத்யः  
ஸாத்வஸாத ஸ விமுச்யதே ॥ (25)

இந்த நாராயண வர்ம என்கிற துதியை ஜபித்துக் கொண்டு வருபவன் பார்வை பட்ட மாத்தீரத்தில், மந்த்ர, மகிமையால் பயத்தை அடைந்தவன், பயத்தீவிருந்து விடுபடுகிறான்.

न कुतश्चिवद्यं तस्य विद्यां धारयतो भवेत् ।  
राजदस्युग्रहादिभ्यो व्यापादिभ्यश्च कर्हिचित् ॥ २६ ॥

ந குதஸ்சித் பயம் தஸ்ய  
வித்யாம் தாரயதோ பவேத் ।  
ராஜதஸ்யுக்ர ஹாதிப்யோ  
வ்யாக்ரா தீப்யஸ்ச கர்ஹிசித : ॥ (26)

இந்த துதியை ஜபிப்பவனுக்கு எந்த இடத்திலும், எந்த ஸமயத்திலும் அரசர்கள், தீருப்பர்கள், துஷ்ட க்ரஹங்கள் துஷ்ட மிருகங்கள் தீவர்களிடமிருந்து பயமே ஏற்படாது.

इमां विद्यां पुरा कश्चित् कौशिको धारयन् द्विजः ।  
योगधारण्या स्वागडं जहौ स मरुधन्वनि ॥ २७ ॥

இமாம் வித்யாம் புரா கஸ்சித்  
கெளளிகோ தாரயந் த்விஜ : ।  
யோகதாரண்யா ஸ்வாங்கம்  
ஜஹூள ஸ மருதந்வதி : ॥ (27)

முன்னொரு காலத்தில் கெளசிக கோத்திரத்தில் பிறந்த ஒர் அந்தணன் இந்த நாராயண வர்ம என்கிற துதியை ஜபித்து வந்தான். யோக மகிமையால் தன் கடைசி வயதில் ஒரு பாலைவனத்தில் சாரித்தை விட்டான்.

तस्योपरि विमानेन गन्धर्वपतिरेकदा ।  
ययौ चिन्वरथः स्त्रीभिर्वृतो यन् द्विजक्षयः ॥ २८ ॥

தஸ்யோபari விமானேந  
 கந்தர்வபதி ரேகதோ ।  
 யயெள சித்ரரத : ஸ்த்ரீபிர -  
 வ்ருதோ யத்ர த்விஜக்ஷய : || (28)

அந்த கௌசிகருடைய சீரம் கிபந்த தீட்டிற்கு நேர் உயரத்தில்  
 கந்தர்வ அதிபதி சித்ரரதன், ஸ்த்ரீகளுடன் விமானத்தில் பறந்து  
 சென்றான்.

गग्नान्यपतत् सदः सविमानो ह्यवाकूशिराः ।  
 स वालखित्यवचनादस्थीन्यादाय विस्मितः ।  
 प्रास्य प्रचीसरस्वत्यां स्नात्वा धाम स्वमन्वगात् ॥ २६ ॥

ககநாந் ந்யபதுத் ஸத்ய :  
 ஸவிமானோ ஹ்யவாக்ஸிரா :  
 ஸ வாகில்ய - வசநாத்  
 அஸ்தீந்யா தாய விஸ்மித : ।  
 ப்ராஸ்ய ப்ராசீஸரஸ்வத்யாம்  
 ஸ்நாத்வா தாம ஸ்வமந்வகாத : || (29)

அந்த நாராயண வர்ம என்ற மந்தீரத்தை ஜபித்த மகிமை  
 பொருந்திய கௌசிகருடைய அஸ்தீயினால் தீழுக்கப்பட்டு  
 கந்தர்வன் தலைகீழா கீழே விழுந்தான். வாலகில்ய மஹர்ஷி  
 மூலம் காரணத்தை அறிந்து, அந்த அஸ்தீகளை மந்தத்ரத்தின்  
 மகிமை தீத்தகையதா என்று ஆச்சரிமபைந்து தன் தீருப்பிப்  
 போய் சேர்ந்தான்.

य इदं शृणुयात् काले यो धारयति चाधृतः ।  
तं नमस्यन्ति भूतानि मुच्यते सर्वतो भयात् ॥ ३० ॥

य इतम् संग्रह्णुयात् काले

येऽतारयति सा तं गुरुतः ।

तम् नमस्यन्ति पूतानि

मुक्ष्यते सर्ववत्तेऽप्यातः ॥ (30)

பயம் நேர்ந்த ஸமயத்தில் இதை சிரத்தையுடன் கேட்டாலோ, ஆகூரவுடன் ஜபம் செய்தாலோ அவனை எல்லா பிராணிகளும் வணங்குவார்கள். அவன் எல்லா பயத்திலிருந்தும் விடுபடுவான்.

एतां विद्यामधिगतो विश्रवस्त्रपाच्छपत्रक्तुः ।

वैलोक्य-लक्ष्मीं बुभुजे विनिजित्य मृधेऽसुरान् ॥ ३१ ॥

ஏதாம் வித்யா - மதீகதோ

விஸ்வரூபாச்சதக்ரதுः ।

த்ரைலோக்ய-ஸஞ்சமீம் பூபுஜே

விநிர்ஜித்ய ம்ருதேஸ்ராநः ॥ (31)

இந்திரன் விச்வரூபனிடமிருந்து இந்த வித்தையை உபதேசம் பெற்று யுத்தத்தில் அஸரர்களை வென்று மூன்று லோகங்களின் ஜச்வர்யத்தையும் பெற்று அனுபவித்தான்.

**ஸ்ரீ நாராயணவர்ம என்ற கவசத்தின்  
தொடர்பாக ஸ்ரீ கிருஷ்ணனின் வாக்கமிருதம்**

**ஸ்ரீ பகவானுவாச :-**

பிரதோஹம் வः ஸ்ரீச்ரேஷ்ட மதுபஸ்தான வித்யயா ।

அழுத்தமைச்சைவர்ய : ஸ்துதி : பும்ஸாம் பக்தீஸ்சைவ யயாமயி ॥

கீம் துராபம் மயிபிரதே ததாபி விபுதர்ஷபா : ।

மய்யே காந்த மதீர் நான்யந் மத்தோ வாஞ்சதி தத்வவித ॥

நவேத் கிருபண : ச்ரேய அழுத்மனோ குணவஸ்து தீருக ।

தஸ்யதாதீஸ்சதோ யச்சேத்யதி ஸௌபி ததாவித : ॥

ஸ்வயம் நிஸ்ரேயஸம் வித்வான் வக்தஞ்ஞாயகற்மஹி ।

நராதீரோகிணோ பத்யம் வாஞ்சதோ சதீபிஷக்தம் ॥

மகவன் யாத பத்ரம் வோதத்யஞ்சம் ருவிஸத்தமம் ।

வித்யா விரத தப : ஸாரம் காத்ரம் யாசத மாசிரம் ॥

ஸவா அதீகதோ தத்யங் அஸ்விப்யாம் ப்ரஹ்ம நிஷ்கமெம் ।

யத்வா அச்வசிரோ நாம தயோரமரதாம் வ்யதாத் ॥

தத்யங் அழுதர்வண ஸ்த்வஷ்டரே வர்மாபேத்யம் மதாத்மகம் ।

விச்வரூபாய யத்பிரதாத் த்வஷ்டா யத் த்வமதாஸ்தத : ॥

யஷ்மப்யம் யாசிதோஸ் விப்யாம தர்மஞ்ஞோங்கானி தாஸ்யதி ।

ததஸ்னதராயது ஸ்ரேஷ்டோ விச்வகர்ம விநிர்மித : ।

யேன விருத்ர சிரோ ஹர்தா மத்தேஜ உபபிரும்ஹித : ॥

தஸ்மித் வித்தினிதே யூயம் தேஜோஸ்த் ராயது ஸம்பத

பூய பிராப்ஸயத பத்ரம் வோ நஹிம்ஸந்தி சமத்பரான் ॥

**ஹි කරුත ප්‍රාණාන්තරිකා හේ රූතර කීරුත  
හේ නරඩිය්ඹ ඒතුත්**

නමස්තෙස්තු ඇකන්නාත නරඩිය්ඹවැප : තර ।  
 ගෙතත්යෙන්තිරෝස්වර එම්ඩාරින් නක සැක්ති ඩිරාජිත ।  
 නකමණ්ඩල එම්පින් රොම පිංකලා ඩික්රඩ ।  
 නමොස්තු පත්මනාපාය සොපනාය ඇකත්කුරෝ ।  
 කල්පාන්තාම්පොත නිර්කොඳ මාර්යකොඳ එමප්රප ॥  
 එඩාස්ර යමස්න්තරාස එඩාස්රේන්තිර පරාක්රම ॥  
 එඩාස්ර තණත : ස්පිත එඩාස්ර සරණාත්පීත  
 එඩාස්රසන්තිර පිරති එඩාස්රාම්ස ඩාරික්රම  
 එඩාස්රරුත්ර තොජස්ත එඩාස්රපිරම්ම එම්ස්තුත  
 එඩාස්රරුත්ර එංජප්ත තෛඩාස්රාසඩ්නිශඩ්ලෑ  
 එඩාස්රජුණ්ම මතන එඩාස්ර පන්ත මොසන ।  
 එඩාස්රවායුවොකාසඩ එඩාස්රඅංග කීරුපාකර  
 තියායෙන් නිරුඩිය්ඹම තරුණාර්කනේත්රම්  
                   ෑනිතාම්ප්‍රජාතම ස්වලිතාකක්නිවත්රම්  
 අනාත්ම මත්යාත්තමඡම ප්‍රාණම පරාත්පනේසම ඇකතාම  
                   නිතාණම ॥

**ஸ்ரீ மஹாபாரத குணைப்பு ஹரிவமசு பூராணம்**  
**தரும் ஸ்ரீ பிரம்மசிருத நரசிம்ம ஸ்துதி**

**பிரஹ்மோவாச : -**

பவாதசூரியமல்யக்தம் அசிந்தயம் குஹ்யமுத்தமம் |

சுடெஸ்த்த மக்ருதம் கர்த்தரு ஸனாதனமனமயம் ||

ஸாங்க்யயோகே சயா புத்தீஸ்தத்வார்த்த பரிசீலிஷ்டதா |

தாம் பவாந் வேத வித்யாத்மா புருஷ: சாச்வதோ த்ருவ ||

த்வம் வ்யக்தஸ்ச தத : அவ்யக்தவஸ்த : ஸர்வமிதம் ஜகத் ||

பவந் மயா வயம் தேவ பவாநாத்மா பவாந் பிரடு: ||

சதுர்ணிபக்த மூர்த்தீஸ்தவம் ஸர்வலோகனிபுர்க்ரு : |

சதுர்யுக ஸஹஸ்ரேண ஸர்வ லோகாந்தகாந்தக : ||

பிரதீஷ்டா ஸர்வழூதானாமனந்த பல பெளருஷ : |

கபில பிரபிருதீனாம் ச யதீனாம் பரமா கதீ : ||

அனாதீ மத்யநிதன : ஸர்வாத்மா புருஷோத்தம : |

ஸ்ரஷ்டாத்வம், த்வம் சஸம்ஹர்த்தா த்வமேகோ லோகபாவன : |

பவாந் ப்ரஹ்மாச ருத்ரஸ்ச மஹேந்த்ரோ வருணோ யம : ||

பவாந் கர்த்தா விகர்த்தா ச லோகானாம் பிரபுரவ்யய : ||

பராம் ச ஸித்தீம் பரமம் ச தேவம்

பரம் ச மந்த்ரம் பரமம் மனம் ச |

பரம் ச தர்மம் பரமம் யசஸ்ச

த்வாமாஹரர்க்யம் புருஷம் புராணம் ||

பரம் ச ஸத்யம் பரமம் ஹவிஸ்ச

பரம் பணித்ரம் பரமம் ச மார்கம் |

பரம் ச ஹோத்ரம் பரமம் ச யஞ்ஞும்  
 த்வாமாஹ்ரர்க்யம் புருஷம் புராணம் ॥

பரம் சரிரம் பரமம் ச தாம  
 பரம் ச யோகம் பரமாம் ச வாணீம் ।

பரம் ரஹஸ்யம் பரமாம் கதிம் ச  
 த்வாமா ஹ்ரார்க்யம் புருஷம் புராணம் ॥

பரம் பரஸ்யாபி பரம் ச யத்பரம்  
 பரம் பரஸ்யாபி பரம் ச தேவம் ।

பரம் பரஸ்யாபி பரம் பிரபும் ச  
 த்வாமாஹ்ரர்க்யம் புருஷம் புராணம் ॥

பரம் பரஸ்யாபி பரம் பிரதானம்  
 பரம் பரஸ்யாபி பரம் ச தத்வம் ।

பரம் பரஸ்யாபி பரம் ச தாதா  
 த்வாமாஹ்ரர்க்யம் புருஷம் புராணம் ॥

பரம் பரஸ்யாபி பரம் ரஹஸ்யம்  
 பரம் பரஸ்யாபி பரம் பரம் யத் ।

பரம் பரஸ்யாபி பரம் தபோயத்  
 த்வாமாஹ்ரர்க்யம் புருஷம் புராணம் ॥

பரம் பரஸ்யாபி பரம் பராயணம்  
 பரம் சகுஹ்யம் சபரம் ச தாம ।

பரம் ச யோகம் பரமம் பிரபுத்வம்  
 த்வாமாஹ்ரர்க்யம் புருஷம் புராணம் ॥

# श्रीगोपालाक्षयकवचम्

(त्रैलोक्यविजयम्)

**श्रीनारद अवाच**

इन्द्राद्यमरवर्गेषु ब्रह्मन् पत्परमाद्वत्तम् ।

अक्षयं कवचं नाम कथयस्व मम प्रमो ॥ १

यद्यृत्वा ॐ कर्णं वीरस्तु त्रैलोक्यविजयी भवेत् ।

**ब्रह्मोवाच :**

शृणु पुत्र मुनिश्रेष्ठ कवचं परमाद्वत्तम् ॥ २

इनद्रादि देववृन्दैश्च नारायणमुरवाच्छुतम् ।

त्रैलोक्यविजयस्यास्य कवचस्य प्रजापतिः ॥ ३

.ऋषिश्छन्दो देवता च सदा नारायणः प्रभुः ।

अस्य श्रीत्रैलोक्यविजयाक्षयकवचस्य प्रजापतिः ऋषिः ।

अनुष्टुप् छन्दः श्रीनारायणः परमात्मा देवता ।

धर्मार्थकाममोक्षार्थे जपे विनियोगः ।

पादौरक्षतु गोविन्दो जड़धे पातु जगत्प्रमुः ॥ ४

ऊरु द्वौ केशवः पातु कटी दामोदरस्ततः ।

वदनं श्रीहरिः पातु नाभीदेशं च मेऽन्युतः ॥ ५

वामपाश्वं तथा विष्णुर्दक्षिणं च सुदर्शनः ।  
बाहुमूले वासुदेवो हृदयं च जनार्दनः ॥ ६

कण्ठं पातु वराहश्च कृष्णश्च मुरवमण्डलम् ।

कर्णोमे माधवः पातु हृषीकेशश्च नासिके ॥ ७

नेत्रेनारायणः पातु ललाटं गरुडध्वजः ।

कपोलं केशवः पातु चक्रपाणिः शिरस्तथा ॥ ८

प्रभाते माधवः पातु मध्याह्ने मधुसूदनः ।

दिनान्ते दैत्यनाशश्च रात्रौ रक्षतु चन्द्रमाः ॥ ९

पूर्वस्यां पुण्डीकाक्षो वायव्यां च जनार्दनः ।

इति ते कथितं वत्स सर्वमन्त्रौघविग्रहम् ॥ १०

कवचं धारयेद्यस्तु साधको दक्षिणे भुजे ।

देवा मनुष्या गन्धर्वा यक्षास्तस्य हितावहाः ॥ ११

अपुत्रो लमते पुत्रं रोगनाशस्तथा भवेत् ।

सर्वतापप्रमुक्तश्च विष्णुलोकं स गच्छति ॥ १२

### श्री वाञ्छित फलप्रद श्री कृष्ण मन्त्रम्

ओं श्री नमो भगवते रासमण्डलेइवराय

श्री कृष्णाय स्वाहा ।

## ஸ்ரீ கோபால அசுந்திய கவசம்

### ஸ்ரீ நாரத உவாச :

இந்திராதி அமர வர்கேஷ் பிரம்மன் யத் பரமாத்பதம் |  
அசுந்தியம் கவசம் நாம கதயஸ்வ மம பிரபோ ||  
யத்ருத்வ அகர்ண்ய வீரஸ்து தீரைலோக்ய விஜயிபவேத் |

### பிரம்மோவாச :-

ச்ருணு புத்ர முனிச்ரேஷ்ட கவசம் பரமாத்பதம் |  
இந்திராதி தேவ விருத்தைஸ்ச நாராயண முகாச்யதும் |  
தீரைலோக்ய விஜயஸ்யாஸ்ய கவசஸ்ய பிரஜாபதி : ||  
ரிவிஸ்சந்தோ தேவதா ச ஸதா நாராயண : பிரபு : |  
அஸ்ய ஸ்ரீதீரைலோக்ய விஜய, அசுந்திய கவசஸ்ய பிரஜாபதி :  
ரிவி தர்மார்த அனுஷ்டுப்சந்த : ஸ்ரீ நாராயணனே பரமாத்மா  
தேவதா ||

1. தர்மார்தமகாம மோசஷார்த்தே ஜபே விநியோக : |  
பாதெள ரசஷ்டது கோவிந்தோ ஜங்கே பாது ஜக்த்பிரபு : ||
2. ஊரு த்வெள கேசவ : பாது கட தாமோதர : தத : |  
வதனம் ஸ்ரீஹரி : பாது நாபி தேசம் சமே அச்யது : ||
3. வாம பார்ச்வம் ததா விஷ்ணூர் தசவிணைம் ச சுதர்சன : |  
பாஹ்முலே வாஸுதேவோ ஹ்ருதயம் ச ஜனார்தன : ||
4. கண்டம் பாது வராஹஸ்ச கிருஷ்ணஸ்ச முகமண்டலம் : |  
கர்ணெள மே மாதவ : பாது ரிஷிகேசஸ்ச நாளிகே ||


5. நேத்ரே நாராயண: பாது லலாடம் கருடத்வஜ : |  
கபோலம் கேசவ: பாது சக்ரபாணி சிரஸ்ததா : ||
6. பிரபாதே மாதவ: பாது மத்யாஹ்னே மதுஸீதன: |  
தீனாந்தே தைத்ய நாசஸ்ச ராத்ரெள ரக்ஷிது சந்திரமா: ||
7. பூர்வஸ்யாம் புண்பீகாகேஷா வாயவ்யாம் ச ஜனார்தன: |  
இதிதே கதீதம் வத்ஸ ஸர்வமந்த்ரெளக விக்ரஹம் ||
8. கவசம் தாரயேத்யஸ்து ஸாதகோ தக்ஷிணே புஜே |  
தேவா மனுஷ்யா கந்தர்வா யக்ஷாஸ்தஸ்ய ஹிதாவஹா : ||
9. அபுத்ரோ லபதே புத்ரம் ரோகநாசஸ்ததா பவேத் |  
ஸர்வ தாப பிரமுக்தஸ்ச விஷ்ணுலோகம் ஸகச்சதி ||

### ஸ்ரீ கஸ்பதரந் கிருஷ்ண மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் நமோ பகவதே ராஸமண்டலேச்வராய

ஸ்ரீ கிருஷ்ணய ஸ்வாஹா |





గోటి జ్యోరాటి జ్యోజ్యోరాటి



శ్రీ గోటి రమణు, టెలుగు : 94430 59049.